

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

திறன் மேம்பாட்டு பயிற்சி – வழிகாட்டு நெறிமுறைகள்

- பூங்கொத்து மற்றும் பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செய்தல், தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய பயிற்சி 30 நாட்களுக்கு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் அளிக்கப்பட வேண்டும்.
- திங்கள் முதல் வெள்ளி வரை வார வேலை நாட்களில் மட்டுமே தொடர்ச்சியாக பயிற்சியளிக்க வேண்டும்.
- பயிற்சியாளர்களின் வருகைப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
- பயிற்சியில் கலந்து கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு 30 நாட்களுக்கும் போக்குவரத்து செலவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ. 100 அவர்களின் தம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.
- உள்ளூர் தொலைக்காட்சி, பேனர், சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள் மற்றும் கிராம பிரச்சாரம் மூலம் அதிக அளவில் விளம்பரம் மேற்கொண்டு தகுதிவாய்ந்த நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்களை தேர்வு செய்து பயிற்சியளிக்க வேண்டும்.
- பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளை முன்னுரிமையின் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்ய வேண்டும்.
- ஏற்கனவே, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்/தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் ஏதேனும் ஒரு தகுதி தர நிலையில் (Qualification pack) பயிற்சி பெற்ற மாணவர்களை இப்பயிற்சியில் அனுமதிக்க கூடாது.
- பயிற்சியை 20 நபர்கள் கொண்ட குழுக்களாக அளிக்க வேண்டும். பயிற்சி தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே குழு (Batch) வாரியாக சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களின் விபரப் பட்டியலை தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும்.
- பயிற்சியில் சேர்க்கப்பட்ட பயிற்சியாளர்களின் பட்டியலை தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இத்துறையின் இணையதளம் (www.tnhorticulture.tn.gov.in) மற்றும் தங்களது மையத்தின் அறிவிப்பு பலகையிலும் வெளியிட வேண்டும்.
- குறைந்தபட்சம் 85 சதவீதம் வருகைப்பதிவு உள்ள பயிற்சியாளர்க்கு மட்டுமே தேர்வு எழுதிட அனுமதிக்க வேண்டும்.
- பயிற்சியாளர்களை செயல்விளக்க திடலுக்கு நேரடியாக அழைத்துச் சென்று செயல்முறைப் பயிற்சி பயிற்றுவிக்க வேண்டும்.
- ஒவ்வொரு குழுவிற்கு அளிக்கப்பட பயிற்சிக்கும் முறையான வீடியோ மற்றும் புகைப்படங்கள் (GPS enable) மூலம் ஆவணப்படுத்த வேண்டும்.
- அந்தந்த மாவட்ட தோட்டக்கலை இணை/துணை இயக்குநர்களே பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆவர்.

- அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் பணி புரியும் அலுவலர்கள், TANHODA வால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்களின் நிபுணர்கள், போன்ற நபர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும்.
- பயிற்சி காலத்தில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி புத்தகம் மற்றும் குறிப்பேடு வழங்கப்பட வேண்டும்.
- பயிற்சிக்கான விண்ணப்ப நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேலும், இவ்விண்ணப்ப படிவம், இத்துறையின் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் இடம் பெற்றுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இவ்விணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அந்தந்த மாவட்ட தோட்டக்கலை இணை/ தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவி

ஓம்/- இரா. பிருந்தா

தோட்டக்கலை இயக்குநர்

// ஆணைப்படி //

தோட்டக்கலை கூடுதல்
இயக்குநர்